

සියලු ම හිමිකම් ඇවිරිණි / முழுப் பதிப்புரிமையுடையது / All Rights Reserved

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka

67 STE

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2024(2025)
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2024(2025)
General Certificate of Education (Ord. Level) Examination, 2024(2025)

සංස්කූත
சமஸ்கிருதம்
Sanskrit

පැය තුනයි
மூன்று மணித்தியாலம்
Three hours

අමතර කියවීමේ කාලය - මිනිත්තු 10 යි
மேலதிக வாசிப்பு நேரம் - 10 நிமிடங்கள்
Additional Reading Time - 10 minutes

අමතර කියවීමේ කාලය ප්‍රශ්න පත්‍රය කියවා ප්‍රශ්න තෝරා ගැනීමටත් පිළිතුරු ලිවීමේදී ප්‍රමුඛත්වය දෙන ප්‍රශ්න සංවිධානය කර ගැනීමටත් යොදාගන්න.

வினாப்பத்திரத்தை வாசித்து, வினாக்களைத் தெரிவு செய்வதற்கும் விடை எழுதும்போது முன்னுரிமை வழங்கும் வினாக்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் மேலதிக வாசிப்பு நேரத்தைப் பயன்படுத்துக.

Use additional reading time to go through the question paper, select the questions and decide on the questions that you give priority to in answering.

විභාග අංකය
கட்டுமண்
Index No.

පෙළඳේ :

- * මෙම ප්‍රශ්න පත්‍රයට එක් භාගවකින් පමණක් පිළිතුරු සැපයිය යුතුය.
- * පළමුවන හා දෙවන ප්‍රශ්න අනිවාර්ය වේ. එක් ප්‍රශ්නයකට ලකුණු 20 බැගින් ලකුණු 40 කි.
- * සෙසු ව්‍යුහගත ප්‍රශ්න 5 න්, 3 කට පමණක් පිළිතුරු සැපයිය යුතු ය. එක් ප්‍රශ්නයකට ලකුණු 20 බැගින් මුළු ලකුණු 60 කි.
- * ප්‍රශ්න පත්‍රයේ ම පිළිතුරු සැපයිය යුතුය.

அறிவுறுத்தல்கள் :

- * இவ்வினாத்தாளுக்குரிய விடைகளை ஒரு மொழியில் மட்டுமே எழுதுதல் வேண்டும்.
- * முதலாம், இரண்டாம் வினாக்கள் கட்டாயமானவை. ஒரு வினாவிற்கு 20 புள்ளிகள் வீதம் மொத்தப் புள்ளிகள் 40 ஆகும்.
- * ஏனைய கட்டமைப்பு வகை வினாக்கள் 5 இல் 3 இற்கு மாத்திரம் விடையளித்தல் வேண்டும். ஒரு வினாவுக்கு 20 புள்ளிகள் வீதம் மொத்தப் புள்ளிகள் 60 வழங்கப்படும்.
- * இவ்வினாத்தாளிலேயே விடையளித்தல் வேண்டும்.

Instructions :

- * This question paper should be answered entirely in one language only.
- * First and second questions are compulsory. Each question carries 20 marks. Total 40 marks.
- * Only 3 out of the other 5 structured questions should be answered. Each question carries 20 marks. Total 60 marks.
- * Answers should be written on this paper itself.

For Examiner's Use Only

Question No.	Marks Awarded
1	
2	
3	
4	
5	
6	
7	
Total	

Final Marks

In Numbers	
In Letters	

Code Numbers

Marking Examiner	
Marks Checked by	1
	2
Chief Examiner	

1. (a) නිවැරදි පිළිතුර තෝරා යටින් ඉරක් අඳින්න.
சரியான விடையினைத் தெரிவுசெய்து அதன்கீழ் கோடிடுக.
Select the correct answer and underline it.

(i) केवलं घोषाक्षर-सहितं वरणम्।

(A) क ण थ ड क

(B) प च छ ज श

(C) क ग ड द ष

(D) ग घ ड द ल

(ii) केवलं गुणाक्षर-सहितं वरणम्।

(A) ए अय् ओ अव्

(B) अय् आय् अव् आव्

(C) ए ओ अर् अल्

(D) ऐ औ आर् आल्

(iii) नगरादाहरति इति

(A) व्यञ्जनसन्धिः।

(B) विसर्गसन्धिः।

(C) दीर्घसन्धिः।

(D) स्वरसन्धिः।

(iv) बालिकया इति

(A) स्त्रीलिङ्ग सप्तमी विभक्ति एकवचनम्।

(B) स्त्रीलिङ्ग तृतीया विभक्ति एकवचनम्।

(C) नपुंसकलिङ्ग प्रथमा विभक्ति एकवचनम्।

(D) नपुंसकलिङ्ग सप्तमी विभक्ति एकवचनम्।

(v) अकथयत् इति।

(A) लट् लकार परस्मैपद उत्तम पुरुष एकवचनम्।

(B) लट् लकार परस्मैपद मध्यम पुरुष एकवचनम्।

(C) लङ् लकार परस्मैपद प्रथम पुरुष एकवचनम्।

(D) लोट् लकार परस्मैपद उत्तम पुरुष एकवचනम्।

(vi) नभस् इत्यस्य पदस्य पर्यायपदम्।

(A) आकाशम्।

(B) खगः।

(C) गगनचरः।

(D) पूर्वम्।

(vii) ✓ हस् लट् लकार परस्मैपद प्रथम पुरुष बहुवचनम्।

(A) हसामः।

(B) हसन्ति।

(C) हसन्ते।

(D) हसन्तु।

(viii) व्यासकारस्य कर्ता ।

(A) व्यासः ऋषिः ।

(B) श्री हषदेवः ।

(C) श्री बाणभट्टः ।

(D) श्री मयूरभट्टः ।

(ix) विष्णुशर्मणः कृतिः ।

(A) मेघदूतम् । (B) कथासरित्सागरम् । (C) हितोपदेशम् । (D) पञ्चतन्त्रम् ।

(x) एकोनविंशति ।

(A) १९

(B) २९

(C) ३९

(D) ४९

(ஒகூறு 10 டி)/(10 புள்ளிகள்)/(10 marks)

(b) பனவ ஸ்டுறன் பூதவலலு கெபி பிலிதூர் ஸபஸன்.
பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமான விடை தருக.
Give short answers to the following questions.

(i) டிலர் கலியா பிசின் ரலிவ காவியன் நலி கரன்.
அமரு இயற்றிய ஓரு நூலின் பெயரைத் தருக.
Name a text written by poet Amaru.

.....

(ii) ஸாஸஹாரஸே கலுபரஸா கலுபு?
ருதுஸம்ஹார நூலின் ஆசிரியர் யார்?
Who is the author of *rtusamhāra*?

.....

(iii) ஸலாஸ லர்ல டேஸன் நலி கரன்.
இரு வகை சமாஸங்களின் பெயர்களைத் தருக.
Name two types of samāsa.

.....

(iv) கலாரஸலிவஸே ஸர்ல கிஸு?
கலார ஸம்பவகாவ்யம் எத்தனை அத்தியாயங்களைக் கொண்டது?
How many chapters are in Kumāra sambhava?

.....

(v) லேஸ்டுவஸேபி ஸ்டுறன் பலிபூபிஸ காவலு டலிவ லுடீன் டு?
லேகதூதஸ் செய்தி யாருக்கு அனுப்பப்பட்டது?
To whom the message in *Meghadūta* was sent?

.....

(vi) கிலேபலேஸே பூரல பரிலேஸே நலி கலன் டு?
ஹிதோபதேஸத்தின் முதலாவது அத்தியாயத்தின் பெயர் என்ன?
What is the name of first chapter of *Hitopadeśa*?

.....

- (vii) साधवः दयां कुर्वन्ति । ெஹி டர்஁ய ஙு஁஁் ட்?
 साधवः दयां कुर्वन्ति । இதன் கருத்து என்ன?
 साधवः दयां कुर्वन्ति । What is the meaning of this?

- (viii) පහත ශ්ලෝක පාඨය සම්පූර්ණ කරන්න.
 கீழுள்ள சுலோகத்தின் வரியைப் பூரணப்படுத்துக.
 Complete the following line of poem.
 जलबिन्दुनिपातेन कमशः ----- ।

- (ix) පහත සඳහන් වචනවල තේරුම් ලියන්න.
 பின்வரும் சொற்களின் கருத்துக்களை எழுதுக.
 Write the meaning of the following words.
 मयूरः । काकः । पिकः । बकः ।

- (x) පහත සඳහන් වාක්‍යයේ තේරුම ඙ුමක් ඳ?
 பின்வரும் வாக்கியத்தின் கருத்து என்ன?
 What is the meaning of the sentence stated below?
 धन्यवादः ।

(ලකුණු 10 යි)/(10 புள்ளிகள்)/(10 marks)

2. (a) පහත දක්වෙන වාක්‍ය සිංහලයට පරිවර්තනය කරන්න.
 பின்வரும் வாக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்குக.
 Translate the following sentences into English.

- (i) पिता रथेन गच्छति ।
 (ii) अयं रमणीयः कूपः ।
 (iii) वयं कन्दुकेन क्रीडामः ।
 (iv) बालिका श्लोकं पठति ।
 (v) स ओदनं पचति ।

(ලකුණු 10 යි)/(10 புள்ளிகள்)/(10 marks)

- (b) පහත දක්වෙන වාක්‍ය සංස්කෘතයට පරිවර්තනය කොට, දේවනාගරී අක්ෂරයෙන් ලියන්න.
 பின்வரும் வாக்கியங்களைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து அவற்றை தேவநாகரி எழுத்தில் எழுதுக.
 Translate the following sentences into Sanskrit and write in Devanāgarī script.

- (i) ெ஁ கஜை?
 நீங்கள் யார்?
 Who are you?

- (ii) මම, අද ගෙදර සිටිමි.
நான் இன்று வீட்டில் இருக்கின்றேன்.
I am at home today.

- (iii) පාසල ලස්සනයි.
பாடசாலை அழகானது.
School is beautiful.

- (iv) ගසේ පැසුණු ගෙඩි ඇත.
பழுத்த பழங்கள் மரத்தில் இருக்கின்றன.
There are ripe fruits in the tree.

- (v) මේක මොකක් ද?
இது என்ன?
What is this?

(ලකුණු 10 යි)/(10 புள்ளிகள்)/(10 marks)

3. (a) පහත සඳහන් ආදර්ශ පද රටාව දෙස බලා, හිස්තැනට ගැළපෙන වචනය ලියන්න.

கீழே உதாரணமாகத் தரப்பட்டுள்ள சொற்களின் கோலத்தை அவதானித்து, வெற்றிடங்களுக்குப் பொருத்தமான சொற்களை எழுதுக.

Fill in the blanks **with suitable words** in accordance to the example word pattern mentioned below.

දෙව:	देवौ	देवा:
.....		अजा:
त्वम्		यूयम्
.....		वनराणाम्

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

- (b) दैवम् । नक्तम् । आगत्य । द्रष्टुम् । श्वेतवस्त्रम् ।

ඉහත වචන භාවිත කරමින් පහත දැක්වෙන වගුව සම්පූර්ණ කරන්න.

மேலுள்ள சொற்களைப் பயன்படுத்தி பின்வரும் அட்டவணையைப் பூரணப்படுத்துக.

Complete the following table using words given above.

समास	तुमन्त	तद्धित	निपात	पूर्वक्रिया
.....				

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

- (c) පහත දැක්වෙන පදවල බහුවචන රූප ලියන්න.
 பின்வரும் சொற்களின் பன்மை வடிவத்தை எழுதுக.
 Write the **plural** forms of the following words.

कन्यया । शुकस्य । सा ।.....

विहरति । अधावत् ।

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

- (d) පහත දැක්වෙන පදවල මූලය හෝ බාහු මූලය ලියන්න.
 பின்வரும் சொற்களின் பெயரடியை அல்லது வினையடியை எழுதுக.
 Write the **stem or root** of the following words.

अस्माकम् । पाठालयम् । निषीदति ।

कथयति । चलति ।

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

4. (a) පහත සඳහන් නාම වර්ණාශීල සම්පූර්ණ කරන්න.
 பின்வரும் பெயர்களின் வேற்றுமை வடிவங்களைப் பூரணப்படுத்துக.
 Complete the following **noun declensions**.

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमा	सा		ताः
द्वितीया		लाते	लताः
तृतीया		नदीभ्याम्	नदीभिः
चतुर्थी	पुत्राय	पुत्राभ्याम्	
षष्ठी		मनसोः	मनसाम्

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

- (b) පහත සඳහන් ආවේණ වර්ණාශීල සම්පූර්ණ කරන්න.
 பின்வரும் வினைச்சொல் வேற்றுமை வடிவங்களைப் பூரணப்படுத்துக.
 Complete the following **verbal declensions**.

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुष	अपठत् ।		
मध्यम पुरुष			पचन्ति
उत्तम पुरुष		चलावः	चलामः

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

(c) වරහන් තුළ ඇති වචන සුදුසු පරිදි යොදා හිස්තැන් පුරවන්න.

அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள சொற்களைப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தி வெற்றிடங்களை நிரப்புக.

Fill in the blanks with suitable words given in the brackets.

(வृक्षा: - மேघै: - सर्वत्र - प्रवहन्ति - कूपा: - क्षेत्रेषु - परं - शैत्येन - जना: - धारा:)

இதானி வர்ஷாகால: । பश्य! आकाशं सञ्छन्नम् । सर्वत्र वृष्टे: पतन्ति ।
..... स्वीयानि कर्माणि त्यक्त्वा गृहं गता: । पक्षिण: पीडिता: वृक्षाणां
शाखासु तिष्ठन्ति । कृषीवला: क्षेत्राणि कर्षन्ति । ते कृष्टेषु धान्यानि
वपन्ति । वर्षाकाले सरांसि च जलेन पूर्णानि भवन्ति । नद्योऽपि कूलानि भञ्जयन्त:
..... । भूमौ तृणानि उत्पद्यन्ते । लता: च पल्लविता:
भवन्ति ॥

(ලකුණු 10 යි)/(10 புள்ளிகள்)/(10 marks)

5. (a) පහත දක්වෙන ඡේදය ඇසුරෙන් අසා ඇති ප්‍රශ්නවලට පිළිතුරු සපයන්න.

பின்வரும் பந்தியை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக.

Answer the questions given below based on the following passage.

कस्मिंश्चिन्नगराभ्यासे केनापि वणिक्पुत्रेण तरुषण्डमध्ये देवतायतनं कर्तुमारब्धम् । तत्र च ये कर्मकाराः
स्थपत्यादयः ते मध्याह्नेलामाहारार्थं नगरमध्ये गच्छन्ति । अथ कदाचित्तत्रानिसङ्गिकं वानरयूथमितश्चेतश्च
परिभ्रमदागतम् । तत्रैकस्य कस्यचिच्छिल्पिनोऽर्धस्फाटितोऽञ्जनवृक्षदारुमयः स्तम्भः खदिरकीलकेन
मध्यनिहितेन तिष्ठति । एतस्मिन्नन्तरे ते वानरास्तरुशिखरप्रासादशृङ्गदारुपर्यन्तेषु यथेच्छया क्रीडितुमारब्धाः ।
एकश्च तेषां प्रत्यासन्नमृत्युश्चापत्यात्तस्मिन्नर्धस्फाटितस्तम्भे उपविश्य पाणिभ्यां कीलकं संगृह्य
यावदुत्पाटयितुमारेभे तावत्तस्य स्तम्भमध्यगतवृषणस्य स्वस्थानाज्वलितकीलकेन यद्वृत्तं
तत्प्रागेवनिवेदितम् ॥

(i) වනය මැද දේවාලයක් සැදීමට පටන් ගත්තේ කවුද?

வனத்தின் மத்தியில் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவர் யார்?

Who started to build a temple in the middle of the forest?

(ii) කමිකරුවෝ මධ්‍යාහ්න කාලයේ කුමක් සඳහා කොහොට ගියාහු ද?

வேலையாட்கள் மதிய வேளையில் எதற்காக எங்கு செல்கிறார்கள்?

Where do workers go for what in noon time?

(iii) වැඩබිමට පැමිණි වදුරෝ කුමක් කළාහු ද?

வேலைத் தளத்திற்கு வந்த குரங்குக் கூட்டம் என்ன செய்தன?

What did the monkies who came to the work place do?

(iv) කුඤ්ඤය ගලවන ලද්දේ කා විසින් ද?

ஆப்பை அகற்றியது யார்?

Who removed the wedge?

(v) මෙහි 'ස්ථාපතා' යනුවෙන් හඳුන්වනු ලබන්නේ කවරෙක් ද?

இப்பந்தியின் பிரகாரம் "ஸ்தாபத்தியன்" எனப் பெயர் பெற்றவர் யார்?

According to the paragraph, who is introduced as 'sthāpatya'?

(ලකුණු 10 යි)/(10 புள்ளிகள்)/(10 marks)

(b) ඉහත ඡේදයේ දක්වෙන විසර්ග සන්ධි පද දෙකක්, ස්වර සන්ධි පද දෙකක් හා ව්‍යාංජන සන්ධි පද එකක් තෝරා විසන්ධි කොට ලියන්න.

மேலே தரப்பட்டுள்ள பந்தியிலுள்ள இரண்டு விஸர்க்க சந்திகளையும், இரண்டு உயிரீற்று சந்திகளையும், ஒரு மெய்யீற்று சந்திகளையும் தெரிவுசெய்து அவற்றைச் சந்தி பிரித்து எழுதுக.

Choose **two visarga sandhis**, **two svāra** (vowel) **sandhis** and **one vyañjana** (consonant) **sandhi** from the above passage, disjoin them and write.

1.
2.
3.
4.
5.

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

(c) ඉහත ඡේදයෙන් ආශ්‍රිත පද තුනක් සහ ප්‍රථමා විභක්ති පද දෙකක් තෝරා ඒවායේ ධාතු හා ශබ්ද ප්‍රකෘති වෙන වෙන ම ලියන්න.

மேலே தரப்பட்டுள்ள பந்தியில் இருந்து மூன்று வினைச் சொற்கள் மற்றும் இரண்டு பெயர்ச் சொற்களைத் தெரிவுசெய்து அவற்றின் வினையடிக்களை, பெயரடிக்களை வெவ்வேறாக எழுதுக.

Choose **three** verbs and **two** of nominative case words from above passage and write the root and stem of each separately.

1.
2.
3.
4.
5.

(ලකුණු 05 යි)/(05 புள்ளிகள்)/(05 marks)

(d) මේඝදූතය පිළිබඳ කෙටි හැඳින්වීමක් කරන්න.

මேඝදූතයේ පරිච්ඡේදය සරලව සාරාංශයක් ලෙස සටහන් කරන්න.

Write a brief introduction on *Meghadūta*.

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

(ලකුණු 08 යි)/(08 புள்ளிகள்)/(08 marks)

7.



(a) ඉහත චිත්‍රය ඇසුරෙන් වචන තුනකට නොඅඩු සංස්කෘත වාක්‍ය පහක් දේවනාගරී අකුරෙන් ලියන්න.

(එක ම වචනය දෙවරකට වඩා භාවිත නොකළ යුතු ය.)

මෙලෙසින්ම පළමුවෙන් පැවැත්වූ ඉවහල්වත් මුහුණු සොහොනටු කුහරයාට ඉවහල්වත් සමස්තීරුත වාක්‍යයන් තුනක් දෙවනාගරී අකුරින් ලියන්න. (එක ම වචනය දෙවරකට වඩා භාවිත නොකළ යුතු ය.)

With reference to the above picture, write **five** sanskrit sentences using **not less than three** words each in the *Devanāgarī* Script. (Same word **cannot be** used more than twice.)

1.
2.
3.
4.
5.

(ලකුණු 10 යි)/(10 புள்ளிகள்)/(10 marks)

6. (a) தீவிதகவகயேன் ஓடிர்஑ன் கர்ன ஑ன்஑ுர்஑ ஓன் ஑ன் ஑ி஑ன்.

நீதி சதக நூல்களில் இருந்து நல்லவரின் ஑ன்னதமான் குணங்கள் மூன்றினை எழுதுக.

Write **three** qualities of noble man from *NeethiSataka*.

1.

2.

3.

(஑஑஑ 03 ஑ி)/(03 புள்ளிகள்)/(03 marks)

(b) ஑஑஑ே஑ ஑்஑ே஑஑஑ ஑ி஑ ஑ி ஑ேர்஑ ஑ி஑ன்.

஑஑஑ே஑ ஑஑ே஑஑஑ ஓன்றை எழுதி அதன் கருத்தையும் எழுதுக.

Write **one** didactic *śloka* and the meaning of it.

.....

.....

.....

.....

.....

(஑஑஑ 04 ஑ி)/(04 புள்ளிகள்)/(04 marks)

(c) தி஑ே஑஑ே஑஑ ஑ன்஑ர்஑஑஑ ஑ி஑ி஑ே஑ ஑ே஑ ஑஑஑஑஑ ஑ி஑ன்.

ஓறி஑ோ஑஑ே஑ நூலின் ஑ள்ள஑஑஑ம் ஑ற்றிய சிறுகுறி஑஑஑஑஑஑ எழுதுக.

Write a short note on the content of *Hitopadeśa*.

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

(஑஑஑ 05 ஑ி)/(05 புள்ளிகள்)/(05 marks)

WWW.PastPapers.Wiki

[10 ஑ி ஑஑ ஑஑஑. / ஑க. 10 ஑஑ ஑஑஑஑ / See page 10

PARCEL NO



LOL.1k
BookStore

විභාග ඉලක්ක පහසුවෙන් ජයගන්න

ඕනෑම තොතක් ඉක්මනින්
නිවසටම ගෙන්වා ගන්න



කෙටි සටහන්|පසුගිය ප්‍රශ්න පත්‍ර|වැඩ පොත් සඟරා|O/L ප්‍රශ්න පත්‍ර|
A/L ප්‍රශ්න පත්‍ර|අනුමාන ප්‍රශ්න පත්‍ර|අතිරේක කියවීම් පොත්|
School Book ගුරු අතපොත්



pesuru
Prakritha Private Ltd.

Akura Pilot



පෙර පාසලේ සිට උසස් පෙළ දක්වා සියළුම ප්‍රශ්න පත්‍ර,
කෙටි සටහන්, වැඩ පොත්, අතිරේක කියවීම් පොත්, සඟරා
සිංහල සහ ඉංග්‍රීසි මාධ්‍යයෙන් හෙදරටම හෙත්වා හැකිවට

www.LOL.lk වෙබ් අඩවිය වෙත යන්න